

February 12, 2022

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

National Stock Exchange of India Limited
Listing Department
Registered Office: "Exchange Plaza",
C-1, Block G, Bandra - Kurla Complex,
Bandra (E), Mumbai - 400 051.

Scrip Code: 532051

Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Sub: Submission of Clippings of News Paper publications

As required under Regulations 33 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, and other applicable regulations of SEBI, the Company has published the advertisements as follows

1. Unaudited Standalone and Consolidated Financial Results of the Company for the Quarter and Nine months ended 31.12.2021 were approved at the Board Meeting held on 09.02.2022 and published in all editions of "Business Line" (English) and "The Hindu Tamil Thisai" (Vernacular - Tamil) on 10.02.2022.
2. Newspaper clippings of intimation of Loss of Share Certificates by the shareholders published in all editions of "Trinity Mirror" (English) and "Makkal Kural" (Vernacular - Tamil) on 10th February, 2022.
3. Newspaper clippings of Notice of Postal Ballot for seeking approval of shareholders for Material Related Party transactions with SWELECT Renewable Energy Private Limited (subsidiary company) published in all editions of "Business Standard" (English) and "Makkal Kural" (Vernacular - Tamil) on 12th February, 2022.

The copies of the above newspaper publications are being enclosed herewith.


We request you to kindly take on record the above compliance.

Thanking you,

Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED


R. SATHISHKUMAR
Company Secretary



Encl.: as above

annual Year in Search report for 2021.

"This year's report is headlined by a surge in searches across a spectrum of existing and emerging trends, and provides a unique insight into the connected Indian's preference for a digital-first life.

"As people become increasingly adept online, 'search' has become their 'go-to' for making sense of a hybrid world in which more and more services and solutions are also now online," said Sapna Chadha, Vice-President, Marketing, Google India & South-East Asia, in a blog

post. "Businesses will need to take a proactive role in responding to this consumer transition that's well underway by providing seamless paths to purchase across online and otherwise. Along with convenience, brands will need to continuously build trust and confidence among their consumers as they make more choices and decisions online," Chadha added.

The accelerated expansion of the Internet user base in India over the past two years has also led to a rise in new Google searches per day across user

with an approximately 350 per cent growth in interest in "hybrid workplace", alongside an 80 per cent increase in "online doctor consultation".

Users also showed an increasing interest in online commerce, with 533 percent growth in search interest for "D2C brands" and a 55 per cent increase in "virtual tryon".

Further, there was a 73 per cent growth in users asking for help in getting their phones set up, 43 per cent growth in "how to invest", and 17 per cent higher searches for "sell online" than last year.

8.	Total Comprehensive
9.	Cash Profit from co
10.	Paid-up-Equity Sha
11.	Earnings per Equity
	Discontinued opera
	- Basic / Diluted

Note: The above is an extract of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange websites : www.nseindia.com, www.bseindia.com and on the Company's website www.swelectes.com.

Coimbatore
9th February 2022

Su

STATEMENT

S. No.	
1	Total Income
2	Net Profit / (Loss)
3	Net Profit / (Loss)
4	Net Profit / (Loss)
5	Total Comprehensive Income [Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)]
6	Equity share Capital
7	Reserves (excluding revaluation reserve)
8	Security Premium
9	Networth
10	Outstanding Debt
11	Outstanding Equity
12	Debt Equity Ratio including exception
13	Earnings Per Share (not annualised) (i) Basic (ii) Diluted
14	Capital Redemption Reserve
15	Debt Service Coverage Ratio
16	Debt Service Coverage Ratio
17	Interest Service Coverage Ratio

Notes:

- The above is an extract of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter and nine months ended 31 December 2021, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange websites : www.nseindia.com, www.bseindia.com and on the Company's website www.swelectes.com.
- The Company has adopted the 2015 (Inc AS) presentation.

Date : 9th Feb

SWELECT ENERGY SYSTEMS LIMITED

Corporate Identity Number : L93090TN1994PLC028578

swelect
Stay powered when sun shines. And thereafter.

Registered & Corporate Office : 'SWELECT HOUSE', No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai - 600 004.
Tel. : +91 44 24993266. Fax : +91 44 24995179. Email : cg.ird@swelectes.com Website : www.swelectes.com

EXTRACT OF THE STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31 DECEMBER 2021

S. No.	Particulars	Quarter ended			Nine months ended		Year ended
		31 December 2021 (Unaudited)	30 September 2021 (Unaudited)	31 December 2020 (Unaudited)	31 December 2021 (Unaudited)	31 December 2020 (Unaudited)	31 March 2021 (Audited)
1	Revenue from operations	11,321.90	6,665.13	5,860.58	23,215.78	17,398.41	25,253.61
2	Other Income	396.54	620.77	921.28	1,611.27	2,634.91	2,985.18
3	Total Income (1+2)	11,718.44	7,285.90	6,781.86	24,827.05	20,033.32	28,238.79
4	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	2,033.72	524.66	899.15	2,234.14	3,094.01	3,441.98
5	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	2,033.72	524.66	899.15	2,234.14	3,094.01	2,750.98
6	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	1,867.06	503.27	890.70	2,012.04	3,051.23	2,603.59
7	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)]	1,828.36	802.89	762.29	2,375.04	3,076.14	2,428.22
8	Equity Share Capital	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88
9	Reserves (Other Equity) (excluding revaluation reserve)						72,372.42
10	Earnings Per Share (EPS) (of Rs. 10/- each) :						
	for continuing operations						
	Basic :	12.32	3.32	5.88	13.27	20.13	17.18
	Diluted :	12.32	3.32	5.88	13.27	20.13	17.18

Notes:

- The unaudited standalone and consolidated financial results for the quarter and nine months ended 31 December 2021 have been prepared in accordance with the recognition and measurement principles laid down in Indian Accounting Standard 34 'Interim Financial Reporting' ("Ind AS 34") as prescribed under Section 133 of the Companies Act, 2013 ("the Act"), which has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 9 February 2022. The Statutory Auditors of the Company have conducted a "Limited Review" of the unaudited standalone and consolidated financial results for the quarter and nine months ended 31 December 2021.
- Key numbers of the Standalone results :

Particulars	Quarter ended			Nine months ended		Year ended
	31 December 2021 (Unaudited)	30 September 2021 (Unaudited)	31 December 2020 (Unaudited)	31 December 2021 (Unaudited)	31 December 2020 (Unaudited)	31 March 2021 (Audited)
(1) Revenue from Operations	7,914.13	3,295.34	3,034.29	13,813.69	9,782.95	18,453.22
(2) Other Income	557.06	773.12	891.40	2,114.69	2,747.90	3,279.04
(3) Total Income (1) + (2)	8,471.19	4,068.46	3,925.69	15,928.38	12,530.85	21,732.26
(4) Profit / (Loss) before tax	1,744.52	464.81	550.25	1,836.53	2,513.80	2,431.15
(5) Profit / (Loss) after tax	1,744.52	464.81	550.25	1,836.53	2,513.80	2,431.15

- The above is an extract of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter and nine months ended 31.12.2021, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange websites : www.nseindia.com, www.bseindia.com and on the Company's website www.swelectes.com.

For and on behalf of the Board

R. Chellappan
Managing Director
DIN : 00016958

Place : Chennai
Date : 09.02.2022

CM
K

து

திருச்சி
நது கடத்தி வரப்
தங்கம் திருச்சி
த்தில் பறிமுதல்
இதனொப்பாக
செய்து சுங்க
சாரணை நடத்தி

இருந்து தனியார்
று திருச்சிக்கு
பயணம் செய்த
அவர்களின்
விமானநிலைய
சோதனையில்
ஒரு பயணி
மதிப்பிலான
துகளை 5
மறைத்து
வந்து தெரிய
பால் மற்றொரு
லட்சம் மதிப்
பும் தங்கத்தை
வந்து கொண்டு
வந்தது.
கைது செய்த
அவர்களிடம்
லட்சம் மதிப்பி
லா தங்கத்தை
தனர்.

நீக்கம்

ய்யப்பட்டதாக

வது வார்டில்
நர் மீளட்சி மற்
பும் மனுக்களை
இதனால் திரும
லாளர் கார்மே
லை வேட்பாளர்
பிள்ளி தேர்வா

களுக்கு நகர
களின் செயல்
என கட்சித்
தி அடைந்தது.
நாற்புறம் நகரச்
குச்சாமி, நகர
வைச் செயலாள
வேட்பாளராக
ருமான டி.ஆர்.
இருவரையும்
ல உறுப்பினர்
த்து பொறுப்பு
நீக்கி அதுமுக
ர, இணை
நர் ஆகியோர்
பிட்டுள்ளனர்.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் அம்பா
சமுத்திரம் வட்டம் கல்விடைக்
குறிச்சி அருகேயுள்ள பொட்டல்
கிராமத்தில், கேரள மாநிலம் பத்
தினத்திட்டா சீரோ மலங்கரா டயோ
சீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர்
இடம் உள்ளது. இந்த இடம் கோட்ட
யத்தைச் சேர்ந்த மனுவல் ஜார்ஜ்
என்பவருக்கு 2019-ல் டயோசீசன்
சார்பில், 5 ஆண்டுகளுக்கு
குத்தகை விடப்பட்டிருந்தது.
எம்.சரண் குவாரிக்காக அனு
மதிப்பெறி அந்த இடத்தில், அருகில்

உள்ள ஓடையில் இருந்து ஆற்று
மணலை அளவுக்கு அதிகமாக
எடுத்துக் கட்டியதாக அங்குள்ள
தன. இதுதொடர்பாக விசாரித்த
அப்போதைய சார் ஆட்சியர் பிரதீப்
தயான் ரூ.9.50 கோடி அபராதம்
விதித்து உத்தரவிட்டிருந்தார். மனு
வேல் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர் மீது
சில மாதங்களுக்கு முன்பு வழக்குப்
பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு சிபிசிஐடிக்கு
மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீ
ஸார், பத்தனம் திட்டா சீரோ
மலங்கரா கிறிஸ்தவ டயோசீசன்

பிஷ்ப சாமுவேல் மார் ஏரேனியஸ்
(69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமு
வேல்(56), ஷாஜிதாஸ்(58), ஜிஜோ
ஜேம்ஸ்(37), ஜோஸ் சமகால் (69),
ஜோஸ் கலாயில்(53) ஆகிய 6
பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், பிஷ்ப உள்ளிட்
டோர் ஜாமீன்கேட்டு திருநெல்வேலி
நீதிமன்றத்தில் மனுக்களை தாக்
கல் செய்தனர். இவற்றை விசாரித்த
திருநெல்வேலி 1-வது நீதித்துறை
நடுவர் நீதிமன்ற நடுவர் கடற்கரை,
ஜாமீன் வழங்க மறுத்து மனுக்
களை நேற்று தள்ளுபடி செய்தார்.

ஸ்வெலெக்ட் என்ஜினி சிஸ்டம்ஸ் லிமிடெட்

திருவன அடையா எண் : L930907N1994PLC028578
பதிவு & ஷா அலுவலகம் : 'கமலேட்சி இம்மம்', என்.5, 8^{வது} பி.எஸ். சிவசுமி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.
தொலைபேசி : +91 44 24993266 தொலைநகல் : +91 44 24995179.
பி.என்.என்.எல் : en.ind@swelectes.com இணையதளம் : www.swelectes.com

31 டிசம்பர் 2021-ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்டது தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சாரம்

விலாசங்கள்	காலாண்டு முடிய			ஒன்பது மாதங்கள் முடிய		
	31 டிசம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	30 செப்டம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2020 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2020 (தொகுக்கப்பட்டது)	31 மார்ச் 2021 (தொகுக்கப்பட்டது)
1 செயல்பாடுகள் மூலம் வருவாய்	11,321.90	6,665.13	5,860.58	23,215.78	17,398.41	25,253.61
2 இதர வருமானம்	396.54	620.77	921.28	1,611.27	2,634.91	2,935.18
3 பொத்த வருமானம் (1+2)	11,718.44	7,285.90	6,781.86	24,827.05	20,033.32	28,238.79
4 நிசு வாய்/நிசுடம் இக்காலகட்டத்தில் (வரி, விதிவிலக்கான மற்றும் அல்லது அளவுகோலான இணைப்புகளுக்கு முன்)	2,033.72	524.66	899.15	2,234.14	3,094.01	3,441.98
5 நிசு வாய்/நிசுடம் இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (விதிவிலக்கான மற்றும் அல்லது அளவுகோலான இணைப்புகளுக்கு பின்)	2,033.72	524.66	899.15	2,234.14	3,094.01	2,750.98
6 நிசு வாய்/நிசுடம் இக்காலகட்டத்தில் வரிக்கு பின் (விதிவிலக்கான மற்றும் அல்லது அளவுகோலான இணைப்புகளுக்கு பின்)	1,867.06	503.27	890.70	2,012.04	3,051.23	2,603.59
7 பொத்த விரிவான வருமானம் இக்காலகட்டத்தில் (இக்காலகட்டத்திற்கான வாய்/நிசுடம்) (வரிக்குப்பின்) மற்றும் இதர விரிவான வருமானத்தை (வரிக்குப்பின்) உள்ளடக்கியது	1,828.36	802.89	762.29	2,375.04	3,076.14	2,428.22
8 மையக்கு மூலதனம்	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88	1,515.88
9 இருப்புகள் (பிற மையக்கு) (மறுமதிப்பு இருப்பு தவிர)						
10 பங்குதாரர்களுக்கு எட்டிய வருமானம் (EPS) (ரூ.10/- ஒன்றுக்கு) : நொடும் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட குவியல் :	12.32	3.32	5.88	13.27	20.13	17.18
	12.32	3.32	5.88	13.27	20.13	17.18

குறிப்புகள் :

(1) டிசம்பர் 31, 2021 உடன் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்டது தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகள் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் (சட்டம்) பிரிவு 133-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கணக்கியல் நரநிரலையம் 34 "இடைக்கால நிதி அறிக்கை" ("Ind AS 34")-ல் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகாரம் மற்றும் அளவிட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு தணிக்கைக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. 9 பிப்ரவரி 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2021-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்டது தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகள் சட்டபூர்வமான தணிக்கையாளர்களின் ஒரு "வரம்புடையான ஆய்வுக்கு" உட்படுத்தப்பட்டுள்ளது.

(2) தனித்துள்ள முடிவுகளின் முக்கிய எண்கள் :

விலாசங்கள்	காலாண்டு முடிய			ஒன்பது மாதங்கள் முடிய		
	31 டிசம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	30 செப்டம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2020 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2021 (தொகுக்கப்பட்டது)	31 டிசம்பர் 2020 (தொகுக்கப்பட்டது)	31 மார்ச் 2021 (தொகுக்கப்பட்டது)
(1) செயல்பாடுகள் மூலம் வருவாய்	7,914.13	3,295.34	3,034.29	13,813.69	9,782.95	18,453.22
(2) இதர வருமானம்	557.06	773.12	891.40	2,114.69	2,747.90	3,279.04
(3) பொத்த வருமானம் (1) + (2)	8,471.19	4,068.46	3,925.69	15,928.38	12,530.85	21,732.26
(4) வரிக்கு முன் வாய் / (நிசுடம்)	1,744.52	464.81	550.25	1,836.53	2,513.80	2,431.15
(5) வரிக்கு பின் வாய் / (நிசுடம்)	1,744.52	464.81	550.25	1,836.53	2,513.80	2,431.15

(3) மேற்கண்டவை SEBI-ன் (பட்டியலிடல் கட்டமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015-ன் படி விதி 33-ன் கீழ் பங்குதாரர்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 31.12.2021-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்பட்டது தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சாரம் ஆகும். நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் பங்குதாரர்களின் இணையதளங்களான www.bseindia.com, www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளமான www.swelectes.com-ல் கிடைக்கப்பெறும்.

குழுமத்திற்காக மற்றும் அதன் சார்பில்
இராம. செல்வபிள்ளை
நிர்வாக இயக்குநர்
DIN : 00016958

இ.ம. : சென்னை
தேதி : 09.02.2022

important because while it has been known that fungal-bacterial partnerships in the soil impact plant disease for many years, this is the first example of a bacterial-fungal partnership contributing to mucormycosis in humans. We hope this will help us develop better strategies for treating this devastating disease," says Dr Elizabeth Ballou, one of the Principal Investigators for this project.

Monitoring



testing when it comes to gathering data on disease levels in a region.

But as Safford, Shapiro and Bischel explained, wastewater monitoring also has limitations. It is less effective as an early-warning system when community transmission is high. And while relatively inexpensive, wastewater monitoring is not cost-free. It requires specialized equipment such as autosamplers, as well as staff to collect, process and analyze samples. Investing in wastewater monitoring can also divert time and resources from other efforts.

Ingabire and the Rice team 3D-printed mannequin heads of different shapes and sizes as specified by federal regulations. Once they assured proper fit with the mannequins, Ingabire and Hannah McKenney, a Rice alumna now at MD Anderson, recruited more than three dozen COVID-negative volunteers from among "essential personnel" at the institutions to judge the masks for comfort and sit for airflow tests with an infrared camera.

The camera quickly revealed where air was leaking in and out of ill-fitting masks -- most often near the nose and eyes -- leading to a revision of the harness.

The team's version 2.1 closed the gaps for most wearers by widening the harness along the slope of the nose while reducing the amount of material overall to preserve the wearer's field of view. The rubbery harnesses give the mask more of the form of an N95, with better sealing than the surgical mask alone.

Those who find or in possession of the above allotment certificate is requested to inform Or hand over the same to my client at the above address or to me at the below mentioned address.

N.SUDHARSAN
Advocate & Notary Public
Commissioner of Oaths,
Ananda Bhavanam,
2nd Artisan, Shanmugam Street,
Ayanavaram, Chennai- 600 023
Cell: 94440 44550

PUBLIC NOTICE

My client Mrs.T.Anjalai wife of Mr.J.Thangamani residing at 10/4, Namakaramunian Street, Chinnsekadu, Manali, Chennai - 600 068 misplaced the Original Title Deed viz., Sale Deed dated 15.07.1998 vide Doc.No.2302/1988 before SRO Thiruvottiyur pertaining to the property at Chinnasekadu Village, Ambattur Taluk, Thiruvallur District comprised in Gramanatham S.No.28/3 measuring 1138 Sq.Ft., while on transit for legal purposes. Hence it is informed to the general public that any one who is/are in possession of the said document are directed/requested to handover the same to the under signed within 7 days from the date of publication of the notice. It is further informed that anybody tries to create any encumbrance on the said property by misusing the misplaced documents the same would not have any legal sanctity and are punishable under law.

R. Ramesh Chander
Advocate
43/11, Srinivasaperumal Koil 1st Street,
Thiruvottiyur, Chennai-600 019, Mobile: 9841016689.

SWELECT ENERGY SYSTEMS LIMITED

CIN: L93090TN1994PLC026578
Registered Office: SWELECT HOUSE, No 6, Sir P.S. Swamamy Salai, Mylapore, Chennai - 600 004. Tel: +91 44 24993256. Fax: +91 44 24995172. Email: cg.ind@swelects.com Website: www.swelects.com

NOTICE

NOTICE is hereby given that the following equity share certificates of the Company have been reported to be lost by the shareholder.

Name of Shareholder	Registered Folio Number	Address	No. of shares	Distinctive Numbers		Share Certificate Number	
				From	To	From	To
G Arun Kumar (One of the legal heir of Shareholder Late A. Chinnasekaran)	0000257	No.59, Mandapathukadu, Akkammappettai Post, Sankari, Salem - 637301	100	03759401	3759600	37595	37595
G Latha	0000255	No.59, Mandapathukadu, Akkammappettai Post, Sankari, Salem - 637301	200	03759401	3759600	37593	37593
				10111756	10111855	50505	50505

If no objection is received within fifteen days from the date of publication of this notice, the Board of Directors will consider issue of duplicates thereof.

for SWELECT ENERGY SYSTEMS LIMITED

Place : Chennai
Date : 09.02.2022

R. Sathishkumar
Company Secretary

DUGAR HOUSING DEVELOPMENTS LTD.

Regd. Office : Dugar Towers, 7th Floor, 34 (123), Marshalls Road, Egmore Chennai 600 008.
Website : www.dhousingl.in Email : housing@dugar.in CIN : L65922TN1992PLC023689
Statement of Unaudited results for the quarter ended 31st December 2021

		(Rupees in lakhs)		
Sl.No.	Particulars	Quarter Ended 31/12/2021	Quarter Ended 30/09/2021	Quarter Ended 30/06/2021
		Un-Audited	Un-Audited	Un-Audited
1	Total Income from operations			
2	Net Profit / loss for the period before Tax	(4.59)	(2.84)	(7.71)
3	Net Profit / loss for the period after Tax	(4.59)	(2.84)	(7.71)
4	Total comprehensive income for the period	(4.59)	(2.84)	(7.71)
5	Paid up Share Capital	300.000	300.000	300.000
6	Reserves	0	0	0
7	Earnings Per Share (Per Value Rs. 10 Each)			
	Basic Earnings per share	(0.00)	(0.00)	(0.00)
	Diluted earnings per share	(0.00)	(0.00)	(0.00)

For Dugar Housing Developments Ltd.
Whole time Director

[illegible]

படிவம் தி.(1)வுது திருத்தம்)
விருப்பு சுருத்திரு வரவேற்று

**SWELECT ENERGY SYSTEMS LIMITED**

CIN: L83090TN1984PLC028578

Registered Office: SWELECT HOUSE, No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai - 600 004.

Tel: +91 44 24932068, Fax: +91 44 24935179, Email: cg.lrd@swelectes.com, Website: www.swelectes.com**POSTAL BALLOT NOTICE**

Members are hereby informed that pursuant to Sections 108 and 110 read with Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, (the Rules) under the Companies Act, 2013, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended (the 'Listing Regulations'), guidelines prescribed by the Ministry of Corporate Affairs (the 'MCA') vide General Circulars issued from time to time (the 'MCA Circulars') and any other applicable laws and regulations, the Company has on **Friday, February 11, 2022** e-mailed the Postal Ballot Notice along with Explanatory Statement thereof to the Members whose email IDs are registered in the records of depository participants / the company, as on **Friday, February 4, 2022 (cut-off date)**, for seeking approval of the members of the company by Postal Ballot, through electronic means by way of Ordinary resolution on the following matter.

1. Approval of material Related Party transactions with SWELECT Renewable Energy Private Limited (Subsidiary Company)

The Company has engaged the services of Central Depository Services (India) Limited (CDSL) for the purpose of providing remote e-voting facility to all the Members. The Board of Directors of the Company has appointed KRA & Associates, Practising Company Secretaries, Chennai as the Scrutinizer for conducting the said voting through "electronic means" in a fair and transparent manner.

In compliance with the aforesaid MCA Circulars, this Postal Ballot Notice is being sent only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company/Depositories. Therefore, hard copy of Postal Ballot Notice along with Postal Ballot Forms and pre-paid business envelope will not be sent to the shareholders for this Postal Ballot. If any shareholder is not registered his/her e-mail address with the Company/Depository, please contact the Depository where your Demat Account is maintained, if the shares are held in electronic form and in respect of physical shares may contact RTA. The communication of the assent or dissent of the Members would only take place through the remote e-voting system.

Members whose names appear on the Register of Members / List of Beneficial Owners as on **February 04, 2022** will be considered for the purpose of e-voting. A person who is not a Member as on the relevant date should treat this notice for information purpose only.

The voting period begins on **12th February 2022 (9:00 Hours IST)** and ends on **13th March 2022 (17:00 Hours IST)**. During this period shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date (record date) of **4th February 2022** may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter.

The Notice of Postal Ballot will be made available on the Company's website viz., www.swelectes.com and at CDSL website: <https://www.evotingindia.com> and Stock Exchange websites (www.bseindia.com and www.nseindia.com).

The results will be announced by the Chairperson or any other person authorised by the Chairperson in writing for this purpose, at the registered office of the Company at "SWELECT House", No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai - 600 004, Tamil Nadu, India, on **Monday, the 14th March 2022**. Thereafter, the results will be submitted to BSE Limited and National Stock Exchange of India Limited and made available on the website of BSE Limited (www.bseindia.com), National Stock Exchange of India Limited (www.nseindia.com), CDSL (www.evotingindia.com) and the Company (www.swelectes.com).

For any queries or issues regarding voting by electronic means, members may contact our Registrar and Share Transfer Agent M/s.Cameo Corporate Services Limited, Subramanian Building, No.1, Club House Road, Chennai - 600 002. Name of contact person: Mr.P. Muralidharan, Joint Manager, email id: murail@cameoindia.com, Tel: +91 44 28460390 or CDSL at helpdesk.evoting@cdslindia.com. Members may also write to Mr.R. Sathishkumar, Company Secretary at the registered office of the Company or through e-mail viz., company.secy@swelectes.com; cg.lrd@swelectes.com.

for SWELECT ENERGY SYSTEMS LIMITED

sd/-

R. SATHISHKUMAR
Company Secretary

Place : Chennai
Date : 11.02.2022

Register
Tel.: 080-4246300

EXTRACT OF UNAUDITED

	Particulars	31st March 2022
1	Total Income from Operations	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)	
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	
6	Paid up equity share capital (Face Value of the Share ₹ 100 each)	
7	Other equity	
8	Networth	
9	Paid-up Debt capital	
10	Debt Equity Ratio	
11	Earnings per equity share (EPS) (Face Value of the Share ₹ 100 each)	
	Basic (in ₹)	
	Diluted (in ₹)	
12	Debt Service Coverage Ratio	
13	Interest Service Coverage Ratio	

Notes:

- a) The above is an extract of the detailed format of quarterly financial results for the period ended 31st March 2022. The full format of the quarterly financial results are available in the Annual Report 2021-22.
b) Previous period/year figures have been regrouped, wherever applicable.

